



அவுஸ் திரலேயாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபற்றும் யாழ்ப்பாணம், மூலலதைத் தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடும்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூட்டலும் அண்மையில் நடப்பெற்றன. இலங்கையில் நீடித்த போரில் தந்தையை அல்லது தாயை (கூடும்பத்தின் மூல உழைப்பாளியை) இழந்த ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ் திரலேயாவிலிருக்கும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கூரிய நிதிக்கொடும்பனவர்கள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் அண்மையில் யாழ்ப்பாணம் அரசாங்க சபைகத்திலும் (யாழ்ப்பாணம், கச்சேரி) மூலலதைத் தீவில் விசுவமடும்பிலும் வவுனியா வப்பங்குளத்திலும் நடப்பெற்றன. இவற்றில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள் அ. சதானந்தவேல், மருகப்பதி ஆகியோரும் வருகை தந்து உரையாற்றினர். வன்னியில் 2009 இல் நடந்த இறுதிக் கூட்டப்போரில் தந்தையை இழந்த பல மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகின்றது. அத்துடன் ஏற்கனவே கடந்த பலவருடங்களாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்நிதியம் உதவிவருகிறது.

நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதவிபற்ற வவுனியா மாவட்ட மாணவி சிலேவி கிருஷ்ணவேணி சும்பயை தற்பொழுது தமது கல்வியை நிறைவுசெய்து பட்டதாரியாகி, வவுனியா மாவட்டம் பிந்தோட்டம் மகா வித்தியாலத்தில் அதிபராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் அண்மையில் வவுனியாவில் நடப்பெற்ற மாணவர் ஒன்றுகூட்டலில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிதியத்தின் உதவிபற்ற மலேமும் சில முன்னாள் மாணவர்கள் அதிபர்களாக ஆசிரியர்களாக மாத்திரமின்றி பல கலைக்கழகங்களில் துணை விரிவுரையாளர்களாகவும்

Written by - முருகப்பதி -

Friday, 02 June 2017 07:05 - Last Updated Friday, 02 June 2017 07:32

---

பணியாற்றிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. ஒரு மாணவி நுவரலெயா மாவட்டத்தில் பிரதிக கல் விப்பணிப்பாளராக பணிதொடருகின்றார் .

00000000000000 00000000000000

மூல்லைத்தீ வு மாவட்டத்தில் விசுவமடுவில் இயங்கும் கணினி பயிற்சி நிலையத்தில் நடபெற்ற மாணவர் ஒன்றுகூடலில் இம்மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் உதவிபெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர் .

மாணவர்களின் சூயஆற்றலை வளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் தாய்மாரின் கருத்துரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகளில் வவூனியா , யாழ் . மாவட்ட மாணவர் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர் . யாழ் . மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்களும் வவூனியா மாவட்டத்தின் சமீக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர் . இந்நிகழ்ச்சிகளாக காக அவூஸ் திரலேயாவிலிருந்து வருகை தந்திருந்த நிதியத்தின் ஸ்தாபகரும் பரிபாலன சபை உறுப்பினரூமான திரு . லெ . முருகப்பதி , க.பொ.த. சாதரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பரீட்சைகள் நிறைவடைந்ததும் தொடரவணேடிய பயிற்சி நடுகிகள் குறித்து உரையாற்றினார் .

00000000 00000000000000

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடபெறவூள்ள மாணவர் ஒன்றுகூடல் எதிர்வரூம் 10 ஆம் திகதி சனிக் கிழமை திருக்கோணமலையில் மூற்பகலிலும் சம்பிரில் அன்றைய தினம் மாலையிலும் நடபெறும் . அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரூம் 12 ஆம் திகதி திங்கட் கிழமை மூற்பகல் கல்முனை பெரியநீ லாவணயிலும் நடபெறும் .

இந்நிகழ்ச்சிகளில் நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர் திரு . இராஜரட்ணம் சிவநாதன் கலந்துகொள்வார் .

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் மின்னஞ்சல் : [kalvi.nithiyam@gmail.com](mailto:kalvi.nithiyam@gmail.com)

இணையத்தளம் <http://www.csefund.org>

[letchumananm@gmail.com](mailto:letchumananm@gmail.com)